

Bimetal Bearings Limited

Telephone : 0422 – 2221159
Cell : (0) 97902 46890
E-Mail : vidhyashankar@bimite.co.in
Website : www.bimite.co.in
Cell (Dept) : (0) 97902 46890
E-Mail (Dept) : csdept@bimite.co.in

PB No.3772, No.18, RACE COURSE ROAD, COIMBATORE –18
CIN: L29130TN1961PLC004466

Manufacturers of

BIMITE

Thinwall Bearings, Bushings and Thrust Washers

Ref: CSD/SE/294

22nd May 2023

M/s.BSE Limited
P.J.Towers, Dalal Street,
Mumbai – 400 001

/ Electronic Filing /

Sirs,

Copy of Newspaper Publication

We are forwarding a copy of the “Newspaper Publication” of the “audited financial results” of the Company for the quarter and year ended 31st March 2023 which appeared in the dailies, “Business Line (English)” and “The Hindu Tamil Thisai” on 22nd May 2023.

Thanking You.

For **Bimetal Bearings Limited**

Digitally signed by
KRISHNAMURTHY
VIDHYASHANKAR
Date: 2023.05.22 16:09:33
+05'30'

K.Vidhya Shankar
Company Secretary & Compliance Officer

Transworld Holdings plans to delist Shreyas Shipping

Our Bureau
Mumbai

Transworld Holdings plans to voluntarily delist equity shares of its Indian subsidiary, Shreyas Shipping & Logistics (SSL), through a reverse book-building process.

The proposed delisting of SSL will reduce the ongoing substantial compliance costs, including those associated with listing equity shares such as annual listing fees and fees payable to share transfer agents, ex-

penses towards shareholders' servicing and other expenses incurred, said the company.

DELISTING PRICE

There will be a reduction in dedicated management time to comply with the requirements associated with the continued listing of equity shares, which can be refocused on its business, it added. The delisting price will be determined through the reverse book-building mechanism in the delisting regu-

lations. The delisting will enhance its operational, financial and strategic flexibility. Public shareholders of SSL will get an opportunity to realise immediate and certain value for their equity shares, said the company.

Transworld Holdings, along with its affiliates, holds 1,54,66,650 equity shares aggregating 70.44 per cent of the paid-up equity share capital of SSL.

Transworld Holdings has to buy back at least 90 per cent of SSL's total equity

shares to delist from the exchange.

The delisting is subject to approval from SSL's board of directors and shareholders, the satisfaction of the Minimum Tender Condition, and obtaining certain necessary waivers from existing creditors.

Sivaswamy Ramakrishnan, Chairman of Transworld Group, said the delisting is part of the company's efforts to simplify the group structure and pursue a robust strategy over the years.

Janaki Krishnan
Mumbai

The resolution professing (RP) for Future Retail filed an application with National Company Law Tribunal asking for an amount of ₹839 crore for the group company Future Consumer to be returned.

According to the locutory application filed by the RP with the Mumbai Bench of NCLT, he stated that the payment made by Future Retail to Future Consumer during FY21 and FY22 should be treated as 'preferential in nature' and has sought direct intervention from the court for refund.



BIMETAL BEARINGS LIMITED

(A Member of the Amalgamations Group)

CIN : L29130TN1961PLC004466

Regd. Office : "Huzur Gardens", Sembium, Chennai - 600 011

Tel. : 044 - 2537 5581 / 0422 - 222 1159 E-mail : vidhyashankar@bimite.co.in Website : www.bimite.co.in

Statement of audited Standalone and Consolidated Financial Results for the quarter and year ended March 31, 2023

(Rupees in lakh, except per equity share data)

Sl. No.	PARTICULARS	STANDALONE					CONSOLIDATED				
		Quarter ended	Quarter ended	Quarter ended	Year ended	Year ended	Quarter ended	Quarter ended	Quarter ended	Year ended	Year ended
		31.03.2023 (Refer Note: 2)	31.12.2022 (Unaudited)	31.03.2022 (Refer Note: 2)	31.03.2023 (Audited)	31.03.2022 (Audited)	31.03.2023 (Refer Note: 2)	31.12.2022 (Unaudited)	31.03.2022 (Refer Note: 2)	31.03.2023 (Audited)	31.03.2022 (Audited)
1	Total income from operations (Net)	6,034.66	5,477.25	5,541.78	23,387.54	20,080.92	6,034.66	5,477.25	5,541.78	23,246.55	20,080.92
2	Profit for the period before tax	297.77	302.38	308.20	1,301.70	510.77	201.05	373.70	345.50	1,447.91	588.05
3	Profit for the period after tax	247.40	216.85	221.33	967.36	370.51	150.68	288.17	258.63	1,113.57	447.79
4	Total comprehensive income for the period [Comprising profit / (loss) for the period (after tax) and other comprehensive income / (loss) (after tax)]	188.72	269.44	551.34	1097.83	1054.13	90.18	340.76	588.81	1242.22	1131.58
5	Equity share capital	382.50	382.50	382.50	382.50	382.50	382.50	382.50	382.50	382.50	382.50
6	Reserves (excluding revaluation reserve) as shown in the audited balance sheet of the previous year	-	-	-	19,741.28	18,949.46	-	-	-	20,050.83	19,112.78
7	Earnings per share (of Rs. 10/- each) (not annualised for the quarters)										
	Basic	6.47	5.67	5.79	25.29	9.69	3.94	7.53	6.76	29.11	11.71
	Diluted	6.47	5.67	5.79	25.29	9.69	3.94	7.53	6.76	29.11	11.71

Note :

- The above is an extract of the detailed format of quarter and for the year ended March 31, 2023, standalone and consolidated financial results filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly and for the year ended standalone and consolidated financial results are available on the website of Bombay Stock Exchange (www.bseindia.com) and on the Company's website (www.bimite.co.in).
- The above standalone and consolidated results for the full financial year and for the quarter ended March 31, 2023 have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meeting held on May 20, 2023. The statement of financial results for the full financial year have been audited and the results for the quarter ended March 31, 2023 have been reviewed by the Statutory Auditors of the Company. The Statutory Auditors have issued an unmodified opinion on the financial results. The auditor's reports have been filed with the stock exchanges and is also available on the Company's website. The statement includes the results for the quarters ended March 31, 2023 and March 31, 2022 being the balancing figure of the audited figures in respect of full financial year and the published year to date figures up to the third quarter of the respective financial years.
- The board has recommended a dividend of 125% (Rs. 12.50 per share) for the financial year ended March 31, 2023.

Place : Chennai
Date : May 20, 2023

For and on behalf of the Board of Directors

S. Narayanan
Whole-Time Director

Business Line - 22/05/2023

Regd. Office: 428/
CIN: L27106CT1999PLC013

EXTRACT OF CONSOLIDATED

S. No.	Particulars
1	Total income from Operations
2	Net Profit / (Loss) for the period (items)
3	Net Profit / (Loss) for the period (items)
4	Net Profit / (Loss) for the period (items)
5	Total Comprehensive Income for the period (after tax) and Other Comprehensive Income
6	Paid Up Equity Share Capital
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the audited Balance Sheet of the previous year
8	Earnings Per Share (of Rs. 5/- each) (operations) (before and after tax) (a) Basic (b) Diluted

The additional Informations on

S. No.	Particulars
1	Total Income From Operations
2	Profit/(Loss) before tax
3	Profit/(Loss) after tax

Notes : 1. The Financial Results of the Company for the financial year ended March 31, 2023 have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on May 20, 2023. The above is an extract of the detailed financial results of the Company for the financial year ended March 31, 2023 and other applicable provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly and for the year ended standalone and consolidated financial results are available on the website of Bombay Stock Exchange (www.bseindia.com) and on the Company's website (www.bimite.co.in).

Place: Raipur
Date: 20.05.2023

Segment	Equity	From Date	Category	Company	Company Update	File Size	XBRL
<p>Bimetal Bearings Limited Is Hereby Filing The Copy Of Publication Of Audited Financial Results For The Quarter And Year Ended 31st March 2023 In "Business Line (English)" And "The Hindu Tamil Thisai" On 22Nd May 2023.</p> <p>Security Code: 505681 Company: BIMETAL BEARINGS LTD.-\$</p> <p>Exchange Received Time: 22-05-2023 16:36:22 Exchange Disseminated Time: 22-05-2023 16:36:22 Time Taken: 00:00:00</p> <p>Bimetal Bearings Limited is hereby filing the copy of publication of audited financial results for the quarter and year ended 31st March 2023 in "Business Line (English)" and "The Hindu Tamil Thisai" on 22nd May 2023.</p> <p>Company: BIM</p> <p>Close</p>							
					505681 Bimetal Bearings Limited Is Hereby Filing The Copy Of Publication Of Audited Financial Results For The Quarter And Year Ended 31st March 2023 In "Business Line (English)" And "The Hindu Tamil Thisai" On 22Nd May 2023.	8.11 MB	XBRL
Exchange Received Time 22-05-2023 16:36:22 Exchange Disseminated Time 22-05-2023 16:36:22 Time Taken 00:00:00							
					505681 Submission Of Details Of Related Party Transactions For The Half Year Ended 31st March 2023 As Stipulated Under Regulation 23 Of SEBI (LODR) Regulations, 2015.	0.70 MB	XBRL
Exchange Received Time 20-05-2023 20:27:31 Exchange Disseminated Time 20-05-2023 20:27:31 Time Taken 00:00:00							
					505681 Announcement under Regulation 30 (LODR)-Change in Management	0.51 MB	XBRL
Exchange Received Time 20-05-2023 19:51:32 Exchange Disseminated Time 20-05-2023 19:51:32 Time Taken 00:00:00							
					505681 Board Meeting Outcome for Outcome Of The Board Meeting	1.21 MB	XBRL
Exchange Received Time 20-05-2023 15:20:40 Exchange Disseminated Time 20-05-2023 15:20:42 Time Taken 00:00:02							
					505681 Audited Standalone And Consolidate Financial Results For The Year Ended 31st March 2023		XBRL
Result							